



Anand Nagar, Krishnankoil - 626126, Srivilliputtur (via), Virudhunagar District, Tamilnadu.

APPLICATION FOR ADMISSION TO Ph.D. PROGRAMMES

Date of Application:09-07-2020

Department	COMPUTER SCIENCE AND ENGINEERING	Application No.	20200226
Area of Research	MACHINE LEARNING	Research Mode	PART TIME

Name :A.PRIYA
Date of Birth / Age :14-05-1981 / 39 Years
Gender :FEMALE
Category :MBC
e-Mail ID :ldshree@gmail.com
Mobile :9629680614



Father's/Husband's Name	S.ARUNACHALAM	Father's/Husband's Occupation	RETD.TEACHER
Family Income	2.5 LAKHS	Residential Type	URBAN
Birth Place	PALLATHUR	Mother Tongue	TAMIL
Religion	HINDU	Martial Status	MARRIED
Aadhaar No.	678630680380	PAN No.	CLZPP5702N
Physically Challenged	NO	Type of Disability	-
Address for Communication: 81 RAJIV GANDHI NAGAR, ULAGANERI, UTHANGUDI MADURAI MADURAI DISTRICT TAMILNADU INDIA Pin-625107		Permenant Address: 81 RAJIV GANDHI NAGAR, ULAGANERI, UTHANGUDI MADURAI MADURAI DISTRICT TAMIL NADU INDIA Pin-625107	

Qualification						
Degree	Discipline	College/university	Year Passed	AVG/CGPA	Class	Mode
M.E	COMPUTER SCIENCE AND ENGINEERING	ANNA UNIVERSITY	2013	7.25	FIRST	REGULAR
B.E	COMPUTER SCEINCE AND ENGINEERING	BHARATHIDASAN UNIVERSITY	2004	72	FIRST	REGULAR

Experience				
Organization	Designation	Experience From	Experience TO	Work Nature
SRI KRISHNA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY	ASSISTANT PROFESSOR	2017-05-02	1970-01-01	TEACHING
ULTRA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY FOR WOMEN	ASSISTANT PROFESSOR	2009-06-01	2017-04-28	TEACHING

Payment Details				
Transaction ID	Reference	Date of transaction	Amount	Status

20200226_200710192459	SUR28984241913	10-07-2020	600	SUCCESS
-----------------------	----------------	------------	-----	---------

Smart Teachable cognitive Agents for in - house care giving to the elderly people

Abstract:

The proposed system presents a framework for implementing a system based on smart components that interact with the user to realize the entire system. In this system, the intelligent agents are treated as teachable components that make up the system to be built. Each agent has pre built operations and serves various functionalities. Each agent interacts with the user/care takers or with other agents to transform its own operations and to make relationship with others. The system can be taught by instructions to make interaction with the user in the context. The learner can make Inferences, clarifications, predictions and guesses which are the issues in collaborative design of the system according to the instructor intention. This system provides a framework for developing interactive system which allow the caretaker and novice users to be involved in the implementation process by teaching / instructing each units of the system. A teachable component is a domain specific object which may interact directly with the environment. It may sense and take actions autonomously in the environment. The component can acquire new behaviors by revamping the structure according to the user interactive dialogs. The computational agents initially built with routine daily task of an elderly people. Few agents collect information from virtual environment and make beliefs about the activity of daily living of the subject. The other agents are taking care of the subject's health including physical and mental activities and communicate with the user using voice interaction. The novel method of the proposed approach includes ability of teaching and learning features in the domains of agents like human in virtual environment and for in-house care giving for elderly people.

Smart Teachable cognitive Agents for in - house care giving to the elderly people

Abstract:

The proposed system presents a framework for implementing a system based on smart components that interact with the user to realize the entire system. In this system, the intelligent agents are treated as teachable components that make up the system to be built. Each agent has pre built operations and serves various functionalities. Each agent interacts with the user/care takers or with other agents to transform its own operations and to make relationship with others. The system can be taught by instructions to make interaction with the user in the context. The learner can make Inferences, clarifications, predictions and guesses which are the issues in collaborative design of the system according to the instructor intention. This system provides a framework for developing interactive system which allow the caretaker and novice users to be involved in the implementation process by teaching / instructing each units of the system. A teachable component is a domain specific object which may interact directly with the environment. It may sense and take actions autonomously in the environment. The component can acquire new behaviors by revamping the structure according to the user interactive dialogs. The computational agents initially built with routine daily task of an elderly people. Few agents collect information from virtual environment and make beliefs about the activity of daily living of the subject. The other agents are taking care of the subject's health including physical and mental activities and communicate with the user using voice interaction. The novel method of the proposed approach includes ability of teaching and learning features in the domains of agents like human in virtual environment and for in-house care giving for elderly people.



ANNA UNIVERSITY, CHENNAI - 25
M.E. DEGREE EXAMINATIONS
CONSOLIDATED STATEMENT OF GRADES

P000370912A

Folio No. TRID130941



NAME OF THE CANDIDATE	PRIYA. A			REGISTER NO.	01110901047
DATE OF BIRTH	14-MAY-81	GENDER	FEMALE	MONTH & YEAR OF LAST APPEARANCE	JUN 2013
COLLEGE OF STUDY	UNIVERSITY COLLEGE OF ENGINEERING, TIRUCHIRAPPALLI (BIT CAMPUS)			REGULATIONS	2008
PROGRAMME & SPECIALIZATION	M.E. COMPUTER SCIENCE AND ENGINEERING (MBCBS)				

SEM. NO.	COURSE CODE	COURSE TITLE	CREDITS	LETTER GRADE	GRADE POINT	MONTH & YEAR OF PASSING
01	CS9101	Data Structures and Algorithms	3	B	8	NOV 2010
01	CS9102	Computer Networks Engineering and Management	3	C	7	NOV 2010
01	MA9101	Discrete Mathematical Structures	4	E	5	NOV 2010
01	CS9103	Computer Laboratory	2	A	9	NOV 2010
02	CS9151	Operating System Design	3	D	6	APR 2011
02	CS9152	Database Technology	3	C	7	APR 2011
02	CS9153	Fundamentals of Pervasive Computing	3	B	8	APR 2011
02	CS9154	Web Technology Laboratory	3	B	8	APR 2011
03	CS9201	Computer Architecture	3	E	5	NOV 2011
03	CS9202	Software Engineering Methodologies	3	C	7	NOV 2011
03	CS9203	Information Security	3	C	7	NOV 2011
04	CS9251	Compiler Design	3	D	6	JUN 2012
04	CS9252	XML and Web Services	4	E	5	JUN 2012
04	CS9059	Mobile Computing	3	C	7	JUN 2012
05	CS9060	Software Project Management	3	C	7	NOV 2012
05	CS9009	User Interface Design	3	B	8	NOV 2012
05	CS9301	Project-Phase I	6	B	8	NOV 2012
06	CS9351	Proejct-Phase II	12	B	8	JUN 2013

*** End of Statement ***

Cumulative Grade Point Average : 7.09

Classification : FIRST CLASS



Medium of Instruction : ENGLISH

Chennai - 25.

Date : 06/11/2013

SIGNATURE OF THE STUDENT



CONTROLLER OF EXAMINATION



Bharathidasan University Tiruchirappalli

B.A.E. (LATERAL ENTRY SCHEME) DEGREE EXAMINATIONS

CONSOLIDATED

STATEMENT OF MARKS

APRIL 2004

FOLIO E.G. / 0022944

1 OF 2 SHEETS



NAME OF THE CANDIDATE	REGISTER NO.	BRANCH
PRIYA A	E 050144	COMPUTER SCIENCE & ENGINEERING
NAME OF THE COLLEGE	SUDHARSHAN ENGINEERING COLLEGE SATHIYAMANGALAM, PUDUKKOTTAI (DIST)	

SUBJECT CODE	SEMESTER	TITLE OF SUBJECT	APPEARED	MARKS AWARDED			RESULT
				I.A.	U.E.	TOTAL	
CS31	3	LAPLACE TRANSFORM AND Z-TRANSFORM, COMPLEX ANALYSIS & STATISTICS	NOV 2002	16	35	51	PASS
CS32	3	PROGRAMMING IN "C"	NOV 2001	19	52	71	PASS
CS33	3	ELECTRONIC DEVICES & CIRCUITS	NOV 2001	16	42	58	PASS
CS34	3	DATA STRUCTURES	NOV 2001	13	37	50	PASS
CS35	3	COMMUNICATION ENGINEERING	NOV 2001	17	62	79	PASS
CS36	3	INTEGRATED CIRCUITS AND LOGIC DESIGN	NOV 2001	13	43	56	PASS
CS37P	3	ELECTRONICS LAB	NOV 2001	16	59	75	PASS
CS38P	3	PROGRAMMING IN C LAB	NOV 2001	19	67	86	PASS
CS41	4	FOURIER SERIES, FOURIER TRANSFORM, PDE & ITS APPLICATIONS	APR 2003	17	35	52	PASS
CS42	4	MICROPROCESSORS AND ASSEMBLY LANGUAGE PROGRAMMING	APR 2002	17	57	74	PASS
CS43	4	OPERATING SYSTEM	APR 2002	20	42	62	PASS
CS44	4	OBJECT ORIENTED PROGRAMMING USING C++	APR 2002	20	54	74	PASS
CS45	4	UNIX AND WINDOWS	APR 2002	20	60	80	PASS
CS46	4	DESIGN & ANALYSIS OF ALGORITHMS	APR 2002	18	51	69	PASS
CS47P	4	MICROPROCESSOR AND ASSEMBLY LANGUAGE PROGRAMMING LAB	APR 2002	16	68	84	PASS
CS48P	4	OBJECT ORIENTED PROGRAMMING & DATA STRUCTURE LAB	APR 2002	20	80	100	PASS
CS51	5	NUMERICAL ANALYSIS	NOV 2002	20	35	55	PASS
CS52	5	VISUAL PROGRAMMING	NOV 2002	20	48	68	PASS
CS53	5	DISCRETE STRUCTURES	NOV 2002	20	35	55	PASS
CS54	5	COMPUTER ARCHITECTURE	NOV 2002	20	35	55	PASS
CS55	5	COMPUTER NETWORKS	NOV 2002	19	35	54	PASS
CS56	5	INTERNET PROGRAMMING	NOV 2002	19	48	67	PASS
CS57P	5	INTERNET PROGRAMMING LAB	NOV 2002	19	77	96	PASS
CS58P	5	VISUAL PROGRAMMING LAB	NOV 2002	20	78	98	PASS

I.A. - INTERNAL ASSESSMENT U.E. UNIVERSITY EXAMINATION
 MAXIMUM MARKS = 20 IN I.A. AND 80 IN U.E., MAXIMUM MARK FOR PROJECT WORK = 100 IN I.A. & 100 IN U.E.
 PASSING MINIMUM = 35 MARKS IN U.E. & 50% OF MARKS IN THE TOTAL (I.A. + U.E.) **INDICATES ABSENT

TIRUCHIRAPPALLI
 DATE 19-07-2004

OFFICE SEAL

ANY CORRECTION WITHOUT THE ATTESTATION OF
 THE CONTROLLER OF EXAMINATIONS IS INVALID



UNIT OFFICER /
 SECTION HEAD

CONTROLLER
 OF EXAMINATIONS



Bharathidasan University Tiruchirappalli

B.E....(LATERAL..ENTRY..SCHEME)..... DEGREE EXAMINATIONS

CONSOLIDATED

STATEMENT OF MARKS

APRIL 2004

2 OF 2 SHEETS

FOLIO No. E.G./0022945



NAME OF THE CANDIDATE	REGISTER NO.	BRANCH
PRIYA A	E 050144	COMPUTER SCIENCE & ENGINEERING
NAME OF THE COLLEGE	SUDHARSHAN ENGINEERING COLLEGE SATHIYAMANGALAM, PUDUKKOTTAI (DIST)	

SUBJECT CODE	SEMESTER	TITLE OF SUBJECT	APPEARED	MARKS AWARDED			RESULT
				IA	U.E	TOTAL	
CS61	6	ENGINEERING ECONOMICS & MANAGEMENT	APR 2003	19	39	58	PASS
CS62	6	COMPILER DESIGN	APR 2003	19	41	60	PASS
CS63	6	COMPUTER GRAPHICS	APR 2003	19	49	68	PASS
CS64	6	CLIENT/SERVER COMPUTING	APR 2003	19	51	70	PASS
CS65	6	SYSTEM DESIGN WITH ADVANCED MICROPROCESSORS	APR 2003	19	51	70	PASS
CS66	6	DATABASE MANAGEMENT	APR 2003	19	35	54	PASS
CS67P	6	NETWORK PROGRAMMING LAB	APR 2003	19	72	91	PASS
CS68P	6	DBMS LAB	APR 2003	19	70	89	PASS
CS71	7	RESOURCE MANAGEMENT TECHNIQUES	NOV 2003	19	45	64	PASS
CS72	7	ARTIFICIAL INTELLIGENCE & EXPERT SYSTEM	NOV 2003	18	44	62	PASS
CS73	7	SYSTEM SOFTWARE	NOV 2003	18	40	58	PASS
CS74	7	PARALLEL PROCESSING & DISTRIBUTED SYSTEM	NOV 2003	18	58	76	PASS
CS7E1	7*	DATA COMMUNICATION	NOV 2003	19	35	54	PASS
CS7E4	7*	MULTIMEDIA	NOV 2003	18	55	73	PASS
CS77P	7	SYSTEM SOFTWARE LAB	NOV 2003	18	74	92	PASS
CS78P	7	GRAPHICS & MULTIMEDIA LAB	NOV 2003	19	65	84	PASS
CS81	8	SOFTWARE ENGINEERING	APR 2004	18	47	65	PASS
CS82	8	COMPUTER EVALUATION & MAINTENANCE	APR 2004	18	54	72	PASS
CS83	8	ENTERPRISE RESOURCE PLANNING & MANAGEMENT INFORMN. SYSTEM	APR 2004	18	56	74	PASS
CS8E4	8*	ONLINE & REAL TIME SYSTEMS	APR 2004	18	49	67	PASS
CS8E5	8*	NEURAL NETWORKS & FUZZY LOGIC	APR 2004	18	51	69	PASS
CS86X	8	PROJECT WORK & VIVA VOCE	APR 2004	92	88	180	PASS
***** END OF STATEMENT *****							
NOTE : * ON SEMESTER NO. INDICATES ELECTIVE.							
TOTAL MARKS OUT OF 4700							3319
FOR SEMESTERS 3 TO 8 TOTAL MARKS OUT OF 4700							3319
FINAL RESULT : PASSED IN FIRST CLASS.							

I.A. - INTERNAL ASSESSMENT U.E. UNIVERSITY EXAMINATION
 MAXIMUM MARKS = 20 IN I.A. AND 80 IN U.E. MAXIMUM MARK FOR PROJECT WORK = 100 IN I.A. AND 100 IN U.E.
 PASSING MINIMUM = 35 MARKS IN U.E. & 50% OF MARKS IN THE TOTAL (I.A. + U.E.) ** INDICATE ABSENT

TIRUCHIRAPPALLI
 DATE: 19-07-2004

OFFICE SEAL

ANY CORRECTION WITHOUT THE ATTESTATION OF
 THE CONTROLLER OF EXAMINATIONS IS INVALID



UNIT OFFICER /
 SECTION HEAD

CONTROLLER
 OF EXAMINATIONS


Anna University



Reg.No. 01110901047/RG


The Syndicate of the Anna University hereby makes known that **PRIYA A** has been admitted to the **DEGREE OF MASTER OF ENGINEERING (MODULAR BASED CREDIT BANKING SCHEME)** in **COMPUTER SCIENCE AND ENGINEERING** under the Faculty of Information and Communication Engineering, having completed the prescribed programme of study and having been certified by the duly appointed examiners to be qualified to receive the same, and has been placed in **FIRST CLASS** at the Examination held in **JUNE 2013**.

Given under the Seal of the University




Self Attested
Priya

Chennai 600 025
India
November 2013


Controller of Examinations


Registrar


Vice-Chancellor



Centre Code :140

Reg. No. E 050144 :Code No. 1E149 :S.No. 246015

பாரதிதாசன் பல்கலைக்கழகம்
BHARATHIDASAN UNIVERSITY

பொறியியல் - தொழில்நுட்பவியல் புலம்
FACULTY OF ENGINEERING AND TECHNOLOGY

பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக் குழு ஏப்ரல் 2004

ஆம் ஆண்டு நடத்திய கணிப்பொறியியலும் பொறியியலும்
தேர்வில் அ. பிரியா

என்பவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் என்று தக்க தேர்வாளர்கள்
சான்றளித்தபடி பொறியியல் இளையர் என்னும் பட்டத்தை
அவருக்குப் பல்கலைக்கழக இலச்சினையுடன் வழங்குகிறது.

The Syndicate of the **BHARATHIDASAN UNIVERSITY** hereby makes
known that **A. PRIYA** has been
admitted to the Degree of **BACHELOR OF ENGINEERING**, having
been certified by duly appointed Examiners to be qualified to receive the same in
COMPUTER SCIENCE AND ENGINEERING at the Examination
held in **APRIL 2004** and placed in **FIRST Class**.

Given under the seal of the University.



திருச்சிராப்பள்ளி
Tiruchirappalli

நாள் :

Dated : 27th October 2004

பதிவாளர் Registrar

துணைவேந்தர் Vice-Chancellor

REGISTER NO. 1050574

D.C. A 00141986



276

STATE BOARD OF TECHNICAL EDUCATION AND TRAINING
DEPARTMENT OF TECHNICAL EDUCATION
CHENNAI - 600 025, TAMIL NADU.

This Diploma in
COMPUTER TECHNOLOGY

is awarded to


PRIYA. A ✓

*who has completed the prescribed
course of study in the above discipline
and passed in FIRST CLASS WITH HONOURS
in the examinations held in*

APRIL 1999

Chairman
Board of Examinations
Tamil Nadu

N. V. [Signature]



Minister for Education
and Chairman
State Board of Technical Education
and Training, Tamil Nadu.

12
8
97



ULTRA College of Engineering & Technology for Women

(Approved by AICTE and Affiliated to Anna University, Chennai)

Ultra Nagar, Madurai - Chennai Highway, Madurai - 625 104

Dr. M. Pandi Kumar M.E., Ph.D.,
Principal

Phone (off): 0452 - 2422057, Fax: 0452 - 2422056
Web: www.ucetw.ac.in, e-mail : principal@ucetw.ac.in

Ref: ADM/2015-16/ 7222

15.12.2015

Certificate

This is to certify that Ms. A. Priya, D/o. Mr. S. Arunchalam has been working as Assistant Professor in the Department of Computer Science and Engineering of our College since 01.06.2009.



M. Pandi Kumar
Principal
Principal 15/12/15

ULTRA College of Engineering & Technology for Women
MADURAI - 625 104

TRANZ NETWORKZ

15, Hastings House, Hastings Road, West Ealing W138QZ.

Date: 30.09.2008


TO WHOM SO EVER IT MAY CONCERN

This is certifying that Ms **Priya Arunachalam** (EMP ID TNZ 0812/05) worked in our organization from **08th Aug 2005** to **30th Sep 2008**. She was a member of our team that is major in e-business oriented Project Development.

Her assignment includes understanding of business logic, system design and development.

We are entirely satisfied with her performance. She is an effective team member and to interact with users from diverse technical and cultural background. We have no hesitation in recommending her for assignment that based on her technical experience.

Thanking You,



Branch Office India :

Branch : #53/4B, 22nd Cross St, Someshwara Layout, Hulimavu, Bannerghatta Road.

Bangalore - 560 076. ☎: 080 - 2648 4491, WEBSITE: www.nfranz.com

HCL INFOSYSTEMS LTD.



31.01.2005

TO WHOMSOEVER IT MAY CONCERN

This is to certify that Miss.A.Priya , D/o.S.Arunachalam is engaged with us as Junior Software Engineer from 07.06.2004 to 31.01.2005 . During this tenure we found her hard working and delivered satisfactory performance. We wish best of luck for her future.

A handwritten signature in blue ink, appearing to be "Priya", written over a horizontal line.

Authorized Signatory
For HCL Infosystems Ltd.

A handwritten signature in blue ink, written in a cursive style, appearing to be "Priya", written over a horizontal line.

202, Todi Udyog Kendra, 35, Saki Vihar Road, Andheri (East), Mumbai - 400 072.
Tel.: 2857 0435 / 1462 , Fax.: 91-22-2857 1458.

HCL

आयकर विभाग

INCOME TAX DEPARTMENT

A PRIYA

ARUNACHALAM

14/05/1981

Permanent Account Number

CLZPP5702N



Signature



भारत सरकार

GOVT. OF INDIA




In case this card is lost / found, kindly inform / return to :
Income Tax PAN Services Unit, UTIITSL
Plot No. 3, Sector 11, CBD Belapur,
Navi Mumbai - 400 614.

इस कार्ड के खोने/पाने पर कृपया सूचित करें/लौटाएं :
आयकर पैन सेवा यूनिट, UTIITSL
प्लॉट नं: ३, सेक्टर ११, सी.बी.डी.बेलापुर,
नवी मुंबई-४०० ६१४.




இந்திய தேர்தல் ஆணையம்

Election Commission of India



வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை ELECTOR PHOTO IDENTITY CARD



SOL1609346



வாக்காளரின்

பிரியா

பெயர்

Elector's
Name

PRIYA

உறவினரின்

மணிகண்டபுபதி

பெயர்

Relation's
Name

MANIKANDABOOPATHY


இனம் / Sex : பெண் / Female

பிறந்த தேதி / வயது / DOB / Age : 14/05/1981, 33 Yrs.

முகவரி: 69, ராஜீவ்காந்திநகர்,

உலகனேரி உத்தங்குடி, மதுரை

Address: 69, Rajev Gandhi Nagar, Ulaganery
Utthangudi, Madurai



வாக்காளர் பதிவு அலுவலர்

Date: 31-12-2014

Electoral Registration Officer

தொகுதி எண் மற்றும் பெயர் : 189, மதுரை (கிழக்கு)

பாகம் எண் : 208, மதுரை (மா) உத்தங்குடி (எ)

மற்றும் பெயர் . ராஜீவ்காந்தி நகர் வார்டு 28

AC NO & Name : 189, Madurai East

Part No. & : 208, Madurai (C) Uthangudi (P) ,

Name Rajiv Gandhi Nagar Ward 28

குறிப்பு / Note :

1. வாக்காளர் புகாரை அளவளாவி அனைத்து வாக்காளர்களும் தற்போதைய வாக்காளர் பட்டியலில் தங்கள் வாக்காளர் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதை உத்தரவாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். முன்பு நடப்பிழைகள் வாக்காளர் பட்டியலில் உடனடியாக பெயர் உரிமை என்று சரிபார்க்க வேண்டும்.

1. Mere possession of Elector photo identity Card is no guarantee that you are listed in the current electoral roll. Please check your name in the current electoral roll before every election.

2. இந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதியை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் நோக்கத்திற்கு அல்லாது வேறு ஏதாவது வேறுபடுத்த தேதி குறித்த எந்தவகை கோரிக்கைகளை ஏது

2. Date of birth mentioned in the card shall not be treated as proof of age / D. O. B. for any purpose other than registration in electoral roll.

2015 / 24 / 189 / 208 / 0085

119/2000

GCP(ET3)-26-5 -4,74,300 Cps.-10-5-99

R.Dis...../9

dt.

MBC

சான்றிதழ் எண் :
Certificate No

2008111



மாவட்டக் குறியீடு எண் :

District Code

வட்டக் குறியீடு எண் :

Taluk Code

கிராமக் குறியீடு எண் :

Village Code

1	2
0	5
0	7
	1

சாதிச் சான்றிதழ்
COMMUNITY CERTIFICATE

முதல்க்குடையை மாவட்டம் தருவாய் வட்டம்
திருவயல் கிராமம்/நகரம், திரு/திருமதி/செல்வி/
செல்வன் அரியா தகப்பனார்/கணவர்
பெயர் அருணாச்சலம்

வகுப்பைச் சார்ந்தவர், அரசு ஆணை நிலை எண். 28 பிற்பட்ட மற்றும்
மிகவும் பிற்பட்ட பிரிவின் நலத்துறை நாள் 19-7-1994 வரிசை எண் 02 படி
மிகவும் பிற்பட்ட பிரிவினைச் சார்ந்தவர் எனச் சான்றளிக்கப்படுகிறது.

This is to certify that Son / Daughter
of Thiru..... of.....
..... Village / Town, Taluk.....

..... District of the State of Tamil Nadu belongs to
..... Community, which is recognised as a
Most Backward Class as per Government Order (Manuscript Series) No. 28,
Backward Classes and Most Backward Classes Welfare dated 19th July 1994.
vide Serial No.....

2. திரு/திருமதி/செல்வன்/செல்வி அரியா
என்பவரும் அவருடைய குடும்பத்தினரும் தமிழ்நாட்டில் முதல்க்குடையை
மாவட்டத்தில் தருவாய் வட்டத்தில் தருவாய் கிராமத்தில்/
நகரத்தில் வசித்து வருகிறார்கள் எனச் சான்றளிக்கப்படுகிறது.

2. It is certified that Thiru/Tmt/Selvan/Selvi..... and
his/her family ordinarily reside(s) at Village/Town
..... Taluk District of Tamil Nadu.

முத்திரை.
Sealகையொப்பம் :
Signatureநாள் :
Dateதனி எழுத்துக்களில் பெயர் :
Name in Capital Lettersபதவிப் பெயர் :
Designation

அரிமளம்.

11/7/2000

SRI KRISHNA

COLLEGE OF ENGINEERING
AND TECHNOLOGY
KUNIANATHUR, COIMBATORE - 641008

SECRET



A. PRIYA

ASSISTANT PROFESSOR
COMPUTER SCIENCE AND ENGG



CS17258

SRI KRISHNA
INSTITUTIONS
COIMBATORE

PRINCIPAL

STAFF